

1. அகிலமெல்லாம் _____ மணக்கும்.
2. அறிவு தான் மூன்னேற்றத்தின் _____.
3. பணம் _____ செய்யும்.
4. யானை வரும் பின்னே _____ வரும் முன்னே.
5. அகல உழுவதை விட _____ உழுவதே மேல்.
6. நம் மூன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறியவையே _____ ஆகும்.

II. உரிய விடையைத் தேர்ந்தெழுதுக:

6x1=6

7. கழை இச்சொல் உணர்த்தும் சரியான பொருள் _____.
அ. கரும்பு ஆ. கறும்பு இ. கறுப்பு
8. உலகம் என்னும் பொருளைக் குறிக்காத சொல் _____.
அ. வானம் ஆ. அண்டம் இ. அகிலம்
9. புகழ் இச்சொல்லின் எதிர்ச்சொல் _____.
அ. இகழ் ஆ. மகிழ் இ. திகழ்
10. எண்ணுதல் - இச்சொல்லுக்குரிய பொருள் _____.
அ. வாடுதல் ஆ. நினைத்தல் இ. வருந்துதல்
11. வறுமை இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் _____.
அ. செழுமை ஆ. இன்மை இ. செம்மை
12. மழை பெய்வதற்குக் காரணமாக இருப்பது _____.
அ. வானம் ஆ. பூமி இ.கடல்

III. பொருத்துக:

6x1=6

13. அப்துல் கலாம் - சிறந்தது

14. அதியமான் - கிளி
15. பணம் - கல்வி கல்
16. இன்மையில் - பத்தும் செய்யும்
17. செல்லம்மா - நெல்லிக்கனி
18. ஆழ் உழுவது - அக்னி ஏவுகளை

IV. மனப்பாடம்: கனியிடை ஏறிய.... எனத் தொடங்கும் தமிழின் இனிமை

பாடலை அடிமாறாமல் எழுதுக:

(6)

V. கீழ்காணும் குறுவினாக்களுள் எவையேனும் ஐந்து வினாக்களுக்கு

விடையளி:

5x2=10

19. பாரதிதாசன் எவற்றையெல்லாம் இனியன என்று கூறுகிறார்?
20. பாரதிதாசன் எதனை என் உயிர் என்று கூறுகிறார்?
21. கொக்கு எதற்காக காத்திருக்கிறது?
22. கடல் நமக்கு அளிக்கும் வளங்கள் யாவை?
23. கடல் அலைகள் எவ்வாறு ஒலித்துக் கொண்டு இருக்கின்றன?
24. கடல் எதை சேமிக்கும் கலனாக உள்ளது?

VI. கீழ்காணும் சிறுவினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு

விடையளி:

3x3=9

25. பாரதிதாசன் பற்றி குறிப்பு வரைக.
26. மூதுரை - இப்பாடலின் பொருளை சுருக்கி எழுதுக.
27. கவிமணி தேசிக விநாயகம் நூல் குறிப்பு வரைக.
28. "கடல்" பற்றி கவிதை ஒன்றை எழுதுக.

VII. கீழ்காணும் குறுவினாக்களுள் எவையேனும் ஐந்து வினாக்களுக்கு

விடையளி:

5x2=10

29. அறிவால் உயர்ந்தவர்களாக இச்சுவை யார் யாரை குறிப்பிடுகிறார்?
30. உயிர் காக்கும் நெல்லிக்கனியை அதியமான் யாருக்குக் கொடுத்தார்?

31. களர் நிலத்துக்கு ஒப்பாவர் யார்?
32. கள்வரால் கவர்ந்து செல்லக் கூடியது எது?
33. பழமொழி என்பது யாது?
34. விடுகதை என்றால் என்ன?
35. எக்காலம் கொண்டு பழமொழிகள் வழக்கில் இருந்து வருகின்றன?

VIII. கீழ்காணும் சிறுவினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு

விடையளி: 3x3=9

36. ஐம்பொறிகள் பற்றி எழுதுக.
37. பொருட்செல்வம் பற்றி எழுதுக.
38. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் விளக்குக.
39. நீ அறிந்த பழமொழிகள் ஏதேனும் இரண்டினை எழுதுக.

IX. கீழ்காணும் பெருவினாக்களுள் ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி:

1x6=6

40. தமிழின் பாடலின் பொருளைச் சுருக்கி எழுதுக.
41. கல்வி, செல்வம், வீரம் இவற்றுள் எது சிற்றந்தது?
42. நீ அறிந்து கொண்ட பழமொழிகளைப் பட்டியலிடுக.

X. கீழ்காணும் பாடலை படித்து வினாக்களுக்கு விடையளி: 5x1=5

அறிவியல் ஆத்திசூடி

அ. அறிவியல் சிந்தனை கொள்

ஆய்வில் மூழ்கு

இயன்றவரை புரிந்து கொள்

ஈடுபாட்டுடன் அணுகு

உண்மை கண்டறி

ஊக்கம் வெற்றி தரும்.

- நெல்லை. சு. முத்து

வினாக்கள்:

43. எதில் சிந்தனை கொள்ள வேண்டும்?
44. எவற்றில் மூழ்க வேண்டும்?
45. எவ்வாறு அணுக வேண்டும்?
46. எதைக் கண்டறிய வேண்டும்?
47. இப்பாடலின் ஆசிரியர் யார்?

ஆ. கீழ்காணும் உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி:

5x1=5

48. புத்தகம் படிக்கும் இடம் நூலகம். ஒவ்வொரு நூலகத்திலும் நூலகர் ஒருவர் இருப்பார். அவரே நூல்களுக்கும் பொறுப்பாவார். அறிவியல், பொருளாதாரம், மற்றும் வணிகவியல் புத்தகங்களையும் பெற்றுள்ளது. அங்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் செய்தித் தாள்கள் மற்றும் இதழ்கள் உள்ளன. அவற்றை நாம் அமைதியாக படிக்க முடியும். அது ஒவ்வொருவருக்கும் பயனுள்ளது.

வினாக்கள்:

49. நூலகம் என்றால் என்ன?
50. எந்த வகையான புத்தகங்கள் கிடைக்கும்?
51. நூலகத்தில் நாம் எவ்வாறு படிக்க வேண்டும்?
52. எவ்வகையான இதழ்கள் கிடைக்கும்?
53. இவ்வரைப்பத்திக்கு ஏற்ற தலைப்பு ஒன்று தருக.

இ. நுண்ணறிவு கேள்வி:

54. கீழ்க்கண்ட சொற்களுக்கு வேறு பெயர்களை எழுதுக: 2x1=2

1. ஞாயிறு _____
2. நெருப்பு _____